Registered Office "Maithri" 132, Cathedral Road, Chennai 600 086, India. Tel: 91 44 2811 2472 URL; <u>www.ranegroup.com</u>

CIN: L74999TN1972PLC006127



Rane Engine Valve Limited

//Online Submission//

REVL/SE/007/2022-23 May 17, 2022

BSE Limited	National Stock Exchange of India Ltd.
Listing Centre	NEAPS
Scrip Code: 532988	Symbol: RANEENGINE

Dear Sir / Madam,

Sub: Newspaper publication of Audited Financial Results - Regulation 47 of SEBI LODR

We hereby enclose copies of extract of the Audited financial results of the Company for the quarter and year ended March 31, 2022 (AFR) published on May 17, 2022, in the newspapers, viz., 'Business Standard' (English) and 'Dinamani' (Regional language).

We request you to take the above on record and note the compliance under relevant provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thanking you.

Yours faithfully,

For Rane Engine Valve Limited

MANOHARAN Digitally signed by MANOHARAN VIVEKANAND VIVEKANANDAA Date: 2022.05.17 14:06:55 +05'30'

Vivekanandaa M

Secretary

Encl: a/a

1st Floor, FKCCI Building, Kempegowda Road, Bangalore-560 009, Ph: 080-22955928 (Gen) / 22955929 (CM), E-mail: blr.arm@ktkbank.com

SALE NOTICE OF IMMOVABLE PROPERTY

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Sec Interest Act 2002 read with proviso to Sub Rule (6) of Rule (8) / Sub Rule (1) of Rule 9 of Security Interest (Enforcement) Rules, 2002. Interest Act 2002 read with proviso to Sub Rule (6) of Rule (8) (Sub Rule (1) of Rule 9 of Security Interest (Enforcement) Rules, 2002.

Notice is hereby given to public in general and in particular to Borrower(s) and Guarantor(s) that the below described immovable property mortgaged/charged to the Secured Creditor, the Actual Possession of which has been taken by the Authorised Officer of Karnataka Bank Ltd, the Secured Creditor on 17.10.200, will be sold on "As is Where is", "As is What is" and "Whatever there is" on 10.06.2022, for recovery of Rs. 31,62,522.52 (Rupees Eighty One Lakhs Sixty Two Thousand Five Hundred Twenty Two and Paise Fifty Two Only) under PSOD A/c No.0947000601208001 along with future interest from 24.12.2020, plus costs due to the Karnataka Bank Ltd — Bengaluru Koramangala Branch, the Secured creditor from — (1) Mis Leo Gourmet Pvt. Ltd. Represented by Directors: (a) Mr. Leo Periera (b) Mrs. Shirley Leo Periera (c) Mr. Abdul Rafeeq Kunnan Kavil addressed at: No. 22, Top Floor, Sailagin; Behind LG Shop, Koramangala Bring Road, Bengaluru – 560047, (2) Mr. Leo Periera S/o Mr. Reathas, (3) Mrs. Shirley Leo Periera Wo Leo Periera, No. 1 to 3 addressed at: No. 131, 3rd Cross, Mallappa Layout, Babusapalya Kalyan Nagar PO, Bengaluru-560043, (4) Mr. Abdul Rafeeq Kunnan Kavil S/o Mr. Hassan Kumanikavil, addressed at: Kunnanikavil Kunnankavil Audressed Akumanikavil Rafeeq Kunnan Ravil House, Chelambra, Kerala-673634, No.4 also addressed at: No.22, 1st Floor, "Sailagin", Opp. Petrol Bunk, Near Ejipura Signal, Bangalore–560047, being the borrower/guarantor/mortgagor.

DATE & TIME OF AUCTION: 10.06.2022, from 3.30 p.m to 3.50 p.m. DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY

All that piece and parcel of Residential Plot bearing No.66 and 67 measuring 3600 Sq.ft. (East to West - 60 feet, North to South - 60 feet), situated in "City Lando Avenue" Near Mannivakkam, Opp. Ruby Apartment, Karasangai Village, Sriperambudur Taluk, Kancheepuram District, Tamil Nadu, belonging to Mrs.Shirley Leo Periera A.K.A. Mrs. Shirley Banu. Boundaries (As per sale deed/As per actual); East by: Plot No.65 / Vacant Plot, West by: Plot No.68 / Vacant Plot, North by: 24 feet wide Road / Road, South by: Plot No.84 and 85 / Vacant Plot.

Reserve Price /Upset Price below which the property may not be sold :: Rs.65,76,000/(Rupees Sixty Five Lakhs Seventy Six Thousand Only)

Earnest Money Deposit: Rs.6,57,600/- (Rupees Six Lakhs Fifty Seven Thousand Six Hundred Only)

(The borrower's/mortgagor's attention is invited to the provisions of Sub-section (8) of Section 13 of the Act, in respect of tim available to redeem the secured asset).

This Notice shall also serve as Notice under Sub Rule (6) of Rule 8 / Sub Rule (1) of Rule 9 of Security Interest Enforce Rules, 2002 to the Borrower/Guarantors.

For detailed terms and conditions of sale, please refer to link in Karnataka Bank's Website i.e. https://karnatal under the head "Mortgaged Assets for Sale".

under the head "Mortgaged Assets for Sale".
The E-auction will be conducted through portal https://bankauctions.in/ on 10.06.2022 from 15.30 pm to 15.50 pm wit unlimited extension of 05 minutes. The intending bidder is required to register their name at https://bankauctions.in/ and ge the user I d and password free of cost and get training i.e. online training on E-auction (tentatively on 09.06.2022) from M/s-Closure, Mr. S. Bhaskar Naidu (Assistant Manager), C/o Vedam Jagannadham, #66/66, D. Kamakshamma Layou Yelahanka Old Town, Bengaluru – 560064, Mobile No: 9515160061, E-mail: bhaskar@bankauctions.in.

Date : 13.05.2022 Place: Bengaluru Chief Manager & Authorised Officer Karnataka Bank Ltd

Rane

RANE ENGINE VALVE LIMITED

CIN: L74999TN1972PLC006127 Regd. Office: "MAITHRI", 132, Cathedral Road, Chennai - 600 086. Visit us at: www.ranegroup.con alone Audited Financial Results for the Quarter and Year Ended March 31, 2022

	Rs.in Crores except per share data				
S. No.	Particulars	Quarter ended 31.03.2022	Quarter ended 31.03.2021	Full Year ended 31.03.2022	Full Year ended 31.03.2021
NO.		Audited	Audited	Audited	Audited
1.	Total income from operations	109.49	98.48	384.95	304.94
2.	Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items)	2.91	(0.32)	(11.46)	(31.93)
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional Items)	2.91	(0.78)	(15.01)	(9.70)
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items)	(0.01)	(0.49)	(11.86)	(6.09)
5.	Total Comprehensive Income for the period (comprising profit / loss) for the period (after tax) and other Comprehensive	, ,	, ,	, ,	
	Income (after tax)	(0.00)	(0.00)	(11.75)	(5.06)
6.	Equity Share Capital	(0.09) 6.72	(0.09) 6.72	6.72	(5.96) 6.72
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited	0.72	0.72	0.72	0.72
"	Balance Sheet of previous year			90.44	98.44
8.	Earnings Per Share (of Rs 10/- each)			00.11	00.44
	(for continuing and discontinued operations)-				
	(a) Basic :	(0.02)	(0.72)	(17.65)	(9.06)
	(b) Diluted :	(0.02)	(0.72)	(17.65)	(9.06)

ote:
The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meeting

The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on May 16, 2022.
 The results for the current year are not comparable as such with that of the previous year as the Company's operations for a part of the year ended March 31, 2021 were suspended on account of the lockdown announced by the Government of Indiac onsequent to the outbreak of COVID-19 pandemic.
 The company, based on the internal and external information available up to the date of approval of these financial results, has concluded that no adjustments are required in the carrying amounts of property, plant and equipment, deferred tax assets, inventories, trade receivables and other financial assets. While the COVID-19 stuitation has adversely impacted the business in the short term, the management does not anticipate any material medium to long term risk to its business prospects. However, given the uncertainties associated with the nature and duration of the pandemic, actual results may differ from those estimated as at the date of approval of these financial results. The company will continue to monitor future economic conditions and update its assessment.
 Exceptional times (net) prepresents the following:

 Evolution Sale of Land of Rs. 23.95 Crores (net of incidental expenses) for the year ended March 31, 2021;
 Voluntay Retirement Expenditure of Rs. 2.65 Crores for the quarter ended December 31, 2021 and Rs. 3.55 Crores for the year ended March 31, 2022 respectively.
 Unifing the quarter ended March 31, 2022, the company has allotted properties to one equity shares so Rase Holdings Limited (the holding company) at a price of Rs. 29 per warrant, carrying angint to subscription and the balance 75% is to be paid at the time of conversion of share warrants to equity shares. These warrants are convertible into equity shares of the Company with

Chennai May 16, 2022

П muthoot MUTHOOT HOUSING FINANCE COMPANY LIMITED

Registered Office: TC NO.14/2074-7, Muthoot Centre, Punnen Road, Thiruvananthapuram - 695 034, CIN NO - U6592/ZH.2010PL.C025524, Corporate Office: 12/A 01, 13th floor, Parines Crescenzo, Plot No. 0, 38 & C39, Bandra Kurla Complex-6 block (East), Mumbal-400051 TEL, NO: 022-62728517, Email Id: authorised,officer@muthoot,com

APPENDIX -IV[Rule 8(1)] Possession Notice (For Immovable Property)

Whereas The undersigned being the Authorized Officer of the M/s. Muthoot Housing Finance Company Ltd., under the Securitisation And Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (ACT NC), 54 OF 2002) and in exercise or powers conferred under section 3 (12) read with Rule 3 of the Security Interest (Enforcement Rules, 2002) issued a demand notice to

Sr. No.	Name of Borrower / Co-Borrower/ Guarantor	Date of Demand notice	Total Outstanding Amount	Description of Secured Asset(s) //immovable Property (ies)	Date of Possession
1	LAN No. 11114071566 Ashokan B S Santhi Asokan	17-Jun-2021	614,596.12/- as on 16-Jun-2021	Plot No 12, S No 322 8, Brammapuram, Sanjeevarapuram Malai Kovil Street, Katpadi, Tamil Nadu, Vellore, 632014, India	12-05-2022
2	LAN No. 11114079728 Ashokan B S Santhi	14-Jul-2021	178,756.01/- as on 12-Jul-2021	Plot No; 12, , S.No:322/8, Sanjeevaraya Malai Kovil Street, Brammapuram Village Katpadi, Tamil Nadu, Vellore, 632014, India	12-05-2022
3	LAN No. 11114075931 Ravi Devan Uma Ravi R	25-Jan-2022	571,614.74/- as on 10-Jan-2022	In Vellore District, Arakkonam Registration District, Walaja Sub-Regn. District, Walaja Taluk, Ammoor Village, Govt, Punja S.No.1067/B, In This Plot Laid, In This Plot No.25 Bounded On West By Common Way, East By Plot No.27, North By Plot No.26, South By Channel, In This East To West 55Feet, North To South 27.5Feet In Total 1512.5 Sq.Ft Or 140.51 Sq.Mts.	12-05-2022
4	LAN No. 11121074672 Thillainadarajan Sundaramoorthy Jayanthi	25-Jan-2022	736,519.82/- as on 10-Jan-2022	All Piece And Parcel Of House Bulding Is Situated In Villupuram Registration District, Valavanur Sub Registrar, Kandamangalam Panchayat Union, Kumalam Panchayat Limit, Kumalam Village, S.No.9 - Acre 0.54 Out Of If Acre 0.02, S.No.10 - Acre 2.28 Out Of It Acre 0.03 - Control One Care 1.03 - Control	11-05-2022
5	LAN No. 11220097495 Narasimhan Gangadharan Jagadeeswari Gangadharan	14-Jul-2021	846,477.77/- as on 12-Jul-2021	91, 6B, 639, 17, 59, 2 Siruvanur Kandigal, Thirupachur, Tamil Nadu, Tiruvallur, 631203, India	11-05-2022
6	LAN No. 11114093512 Murugesan M Chitra	14-Jul-2021	444,981.00/- as on 12-Jul-2021	Plot No 34, S No 29 6B 303 B2, Tholappali Village, Panchayat Ambur Taluk, Tamil Nadu, Vellore, 635804, India	12-05-2022
7	LAN No. 11114076285 Ramkumar Murali Valarmathi Murali	15-Jul-2021	914,022.24/- as on 12-Jul-2021	Plot No.66, S.No.42/1, 42/2, , Kc Sami Nagar 13Th Street, Virupachipuram, Vellore Tk & Dist, Tamil Nadu, Vellore, 632002, India	12-05-2022
3	LAN No. 11110084056 V C Thyagarajan Thiruveni T	31-Aug-2021	647,567.35/- as on 31-Aug-2021	163 10, 16310A2, 10A2, Nadukuthagai, Ramadosspuram, Municipal Limit, Tamil Nadu, Tiruvallur, 602024, India	11-05-2022
Э	LAN No. 11220099384 V C Thyagarajan Thiruveni T	31-Aug-2021	281,390.28/- as on 31-Aug-2021	163 10 163 10A2, Nadukuthagai Village, Ramadosspuram Timinravur, Tamil Nadu, Tiruvallur, 602024, India	11-05-2022
0	LAN No. 11115086663 Murugan Pakkirisamy Rajalakshmi Dhandapani	31-Aug-2021	408,372.00/- as on 31-Aug-2021	41, Katterikuppam, Valudhavur, Tamil Nadu, Villupuram, 605502, India	11-05-2022
1	LAN No. 11101070374 E Ragavan Ethirajulu Chetti Myth∎ Ragavan	31-Aug-2021	282,664.45/- as on 31-Aug-2021	No 55, Plot No 5, S No 186 1B1, Sri Raman Nagar, Kalambakkam Village, Perambakkam, Thiruthani Taluk, Tamil Nadu, Kanchipuram, 631402, India	11-05-2022
2	LAN No. 11110102451 E Thullasiraman Jayalakshmi	31-Aug-2021	1,071,077.87/- as on 31-Aug-2021	Gn. S. No. 777/Part, T. S. No. 155, Ward ? E, Block ? 3, Plot No. C, Door No. 1, Pudhu Street, Kallikuppam, Korattur Village, Ambattur Taluk, Tamil Nadu, Tiruvallur, 600053, India	11-05-2022
3	LAN No. 11220108327 Viswanathan Ellammal	11-Oct-2021	472,338.99/- as on 06-Oct-2021	3, 248, 138, 1 Part And 138 3, Keezhandai Street, Mmbakkam, Sriperumbuthur, Tamil Nadu, Tiruvallur, 631205, India	11-05-2022
14	LAN No. 11220106164 Arumugam Ezhumalai Manimegalai Arumugam	23-Feb-2022	506,002,54/- as on 09-Feb-2022	All That Piece And Parcel Of House Site With Building Admeasuring 988.5 Sq., Ft., Comprised In Old Grama Natham Survey No.48/8A Part Sub Division Of New Grama Natham Survey No.48/8A Sp. Per Patta No.14, Situated At Old No.129 And New No.68, Murungai Village, Arakkonam Taluk, Vellore District, Within The Registration District Of Arakkonam Joint-II Measuring With An Extent Of 986.8 Sq.Ft., East To West On The Northern Side 36 Feet, East To West On The Suthern Side 36.75 Feet, North To South On The Eastern Side 26.25 Feet, North To South On The Western Side 27 Feet, Bounded On The : East: Pillaiyar Kovil Street, West Property In Grama Natham S.No.48/8A7, South: Property In Grama Natham S.No.48/8A7, South: Property In Grama Natham S.No.48/8A7	11-05-2022
15	LAN No. 11110100505 Lakshmi B, Balakumaran Jothi Mari B Muthukumar	25-Jan-2022	1,335,722.00/- as on 10-Jan-2022	Side Measuring An Extent Of 600 Sq.Ft., Out 1200 Sq.Ft., Situated Al	
16	LAN No. 11115089083 Shanmugam Vatchala Shanmugam	25-Jan-2022	300,770.67/- as on 10-Jan-2022	Villupuram Registration District, Sub Registration District Of Thiruvennainallur, Perangiyur Village, 1St Property Old S.No.158/lg, New Natham S.No.222 & 2-Eastern 00024-5 Sq.Mtr. Out Of 00049 Sq.Mtr. 2Nd Property Old S.No.168/lf, New Natham S.No.223/19-Eastern 00095 Sq.Mtr Out Of 00100 Sq.Mtr. Boundaries For 1St 4204 Property: On The South By Street, On The West By Street, On The East By Plot/Blotted To Share Holder, On The North By Plot (Fe/Ehrmalf)	11-05-2022

By Plot Allotted To Share Holder, On The North By Plot Of Ezhumalai. The Borrower/s / Guarantor/s in particular and the public in gene neral is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be mpany Limited, for an above mentioned demanded amount and further interest thereon. subject to the charge of the M/s Muthoot Housing Finance Sd/- Authorised Officer, For Muthoot Housing Finance Company Limite Place: Tamil Nadu, Date: 17 May, 2022

Business Standard CHENNAI | TUESDAY, 17 MAY 20

RBL BANK LTD RBLBANK

Registered Office: 1st Lane, Shahpuri, Kolhapur-416001 Branch Office: RBL Bank Ltd., Old No: 105, New No:56, G.N.Chetty Road, T.Nagar, Chennai-600017, Tamilnadu. **SYMBOLIC POSSESSION NOTICE** (For Immovable Property) Rule 8(1)

the undersigned being the Authorized Officer of RBL BANK LTD, under the securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security therest Act 2002 and in exercise of powers conferred under section 13 (12) read with Rule 8 & 9 of the Security Interest (Enforcement) Rules 2002, issued a **Demand Notice** ated 22-Nov-2021 in respect of Loan A/c No. 809002092583, calling upon the orrower/s ARIVAZHAGAN K and THAILAMMAI K, to repay the amount mentioned i ne notice being Rs.30,85,035.97 total outstanding amount due as on 20-Nov-2021 oan A/c No.809002092583 within 60 days from the date of receipt of the said notice. The borrower having falled to repay the amount, notice is hereby given to the borrower and the public in general that the undersigned has taken the Symbolic Possession of the property described herein below in exercise of powers conferred on him under Section 13(4) of the said Act read with Rule 9 of the said rules so the 44th with 2003 n this 11th May, 2022.

of this Titl May, 2022.

The borrower in particular and the public in general are hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of RBL BANK LTD. for an above mentioned amount and interest thereon.

DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY:

DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY:

Property owned by: Mr. K Arivazhagan, S/o.Mr Krishnamurthy:

Property to be mortgaged by Registered situated at Cuddalore Registration District,

Pannuti Sub Registered Office at Sathipattu Village with New Survey No.218/6 out of

1.9.0 Hec Present Subdivision No.218/6A out of 0.12.5 Hec with an extent of 0.04.86

Hec = 0.12 Acre (12 Cents) Old S.No.426/6. Total Etent 0.04.86 Hec = 12 Cents Punjal

Land, Boundaries: North of Properties Retained By Bairavan, South of Agricultural

Carl Track, West of Properties Retained By Bairavan, East of Thailammal,

Palanisamy, Saraswati & Manikandan'S Land.

Four attention is invited to provisions of section 13(8) of SARFAESI Act for redemption

of secured assets i.e. property mentioned hereinbefore by tendering the aforementioned

f secured assets i.e. property mentioned hereinbefore by tendering the aforementioned utstanding dues together with all costs, charges and expenses incurred by our bank. te: 11.05.2022 RBL BANK LTD.

Newspaper: Business Standard

Language: English Edition: All editions

Date of Publication: May 17, 2022

iPower Solutions India Limited Regd, Office: New No.17, Old No.7/4, Valgal Street, Besant 172200TN2001PLC047456

STATEMENT OF STANDALONE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2022

	Particulars Quarter En		Quarter Ended		Year Ended	Year Ended
SI.	ratuculais	31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021
No.	Whether results are audited or unaudited	Audited	Unaudited	Audited	Audited	Audited
	Nature of Report Standalone or consolidated	Standalone	Standalone	Standalone	Standalone	Standalone
1	Revenue from Operations	6.80	4.99	7.22	25.07	20.8
	Other Income	0.00	0.00	0.00	0.00	0.0
	Total Revenue (I + II)	6.80	4.99	7.22	25.07	20.8
2	Expenses					
	a) Employee benefits expense	3.14	2.30	1.97	10.00	7.8
	b) Finance cost					
	c) Depreciation and amortisation expense	0.30	0.29	0.34	1.18	1.3
	d) Any Item exceeding 10% of the total expenditure - Listing Fees	0.00	0.00	0.00	3.00	3.
	e) Other expenses	2.60	1.95	3.09	8.98	7.
	Total expenses	6.03	4.54	5.40	23.16	19.
3	Profit / (Loss) before exceptional Items (III-IV)	0.77	0.45	1.82	1.91	1.
4	Exceptional Items	0.00	0.00	0.00	0.00	0.
5	Profit / (Loss) before tax (V-VI)	0.77	0.45	1.82	1.91	1.
6	Tax Expenses					
	Current Tax	0.00	0.00	0.00	0.50	0.
	Deffered Tax	0.00	-0.01	0.00	-0.04	-0.
7	Profit / (Loss) for the period (VII - VIII)	0.77	0.46	1.82	1.45	0.
8	Other Comprehensive Income	0.00	0.00	0.00	0.00	0.
9	Total Comprehensive Income (IX+X)	0.77	0.46	1.82	1.45	0.
10	Paid-up equity share capital	444.90	444.90	444.90	444.90	444.
	(Face value of the share shall be indicated)	Rs.10.00	Rs.10.00	Rs.10.00	Rs.10.00	Rs.10.
11	Earnings Per Share (before extraordinary items) (of Rs. /-each) (not annualised):	0.01	0.01	0.04	0.03	0.
	a) Basic					
	b) Diluted					
12	Earnings Per Share (after extraordinary items) (of Rs. /-each) (not annualised):	0.01	0.01	0.04	0.03	0.
	a) Basic					
	b) Diluted					

- Notes:

 1. The above audited results for the quarter and year ended 31st March 2022 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on Monday, 16th May, 2022

 2. The above financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS)- 34 "Interim Financial Reporting" as prescribed under Section 133 oft.he Companies Act. 2013 read with Rule 3 oft.he Companies (Indian Accounting Standards) Rules. 2015 and the Companies (Indian Accounting Standards) Amendment Rules. 2016.

 3. Previous year figures regrouped wherever necessary

 4. Investor Grievance: NIL-

V. PARANDHAMAN

Rs. in Lakhs

PUBLIC NOTICE

General Public are hereby put on notice that our Client Mrs. KAYALVIZHI aged about 47 residing at No.9, Aadiyaa Swasthik Avenue, Springdale Street Injambakkam, Chennai- 600 115 ha lost the original Sale Deed, document ertaining to my property registered in ocument No.3196/2008, 3197/2008 3198/2008 & 3199/2008, at dated 10.12.2008 registered at Kodaikanna SRO Kodaikannal. While travelling in etween residence to nearby temple f anyone finding the said document is required to return the same to the below address and be aware that anyone misusin the said document or if any transaction ar ntered into by misuse of the same, Th ame will not be binding on our client.

> S. SIVARAMAN Advocate Office: #4/9, Block-1, 4th Floo Ashok Pillar Road, Next to ES

Hospital K.K. Nagar Chennai - 600078 PH: 98400 73149

HON'BLE DEBTS RECOVERY TRIBUNAL - II AT CHENNAI

O.A. No. 932 of 2019 M/s.Punjab National Bank, Nungambakkam Branch, Rep by its Chief Manager, New No.9, Nungambakkam High Road, Chennai -34.

. M/s. Seema Danasri Cabs. . Wis. Seema Danasri Cabs, Represented by its Sole Proprietri Ms.S.Malathi D/o Mr.Kanagaraj , No.810, Drowpathy Amman Koll Street, 100 feet bypass road, Velachery, Chennai - 600 042.

. M/s.Sai Seema Mens Collection Represented by its Sole Proprietrix Ms.S.Malathi D/o Mr.Kanagaraj , No. 2, Thiruvalluvar Street, Kandanchavadi, Chennai - 600 096

Kandancnavagi, Unerinar - 000 906 Also at: Flat No.A, Ground Floor, Venkatesh Flat, No.28A, Vorandi Amman Koil Street, Velachery, Chennai - 600 042. Ms.S.Malathi, D/o Mr. Kanagaraj, Flat No.A, Ground Floor, Venkatesh Flat, No.28A, Varandi Amman Koil Street,

Vorandi Amman Koil Street, Velachery, Chennai – 600 042

SUMMONS TO DEFENDANTS 1 TO 3

THEOUGH SUBSTITUTED SERVICE
The above Original Application filed
by the Applicant Bank to recover the
claim amount of Rs.55.42,386/(Rupees Fifty Five Lakhs Forty Two
Thousand Three Hundred and Eighty
Six Only) as on 30/09/2019 against
you stands posted on 17/06/2022
before the Hon'ble Presiding Officer,
Debts Recovery Tribunal-II, Chennai
at 11.00AM for your appearance failing
which orders will be passed in your
absence.

M/s M.L.GANESH & S.ARUNKUMAR

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off JANA SMALL FINANCE BANK

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/28, Of
Domlur, Koramangala Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore[Ascheduled commercial bank]

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

South Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

South Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar road, Tnagar Chempai-600017,

Registered Office: No.28/36, 1st Floor, South West Boar Road, Tnagar Chempai-600017,

Registered Office: 560071. Branch Office: No.28/36, 1st Floor, South West Boag road, Tnagar, Chennai-600017.

DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SARFAESI ACT, 2002

Whereas you the below mentioned Borrower's, Co-Borrower's, Guarantor's and Mortgagors have availed loans from Jana Small Finance Bank Limited, by mortgaging your immovable properties. Consequent to default committed by you all, your loan account has been dassified as Non performing Asset, whereas Jana Small Finance Bank Limited being a secured creditor under the Act and in excise of the powers conferred under section 13(2) of the said Act read with rule 2 of Security Interest (Enforcement)

Sr. No.	Name of Borrower/ Co-Borrower/ Guarantor/ Mortgagor 1) Mr. Kesavan R, S/o. Ramadass, No.2/319, Selva Vinayagar Koll Street, Murugathammanpettal, Landmark: Near Vinayagar Koll Street, Murugathammanpettal, Padappai, Kancheepuram, Tamilnadu-601301. (Landmark: Near Vinayagar Koll). 2) Mrs. Mageshwari K, W/o. Kesavan R, No.2/319, Selva Vinayagar Koll Street, Murugathammanpettal, Rancheepuram, Tamilnadu-601301. (Landmark: Near Vinayagar Koll). 3) Ms. Niktitha K, Do. Kesavan R, No.2/319, Selva Vinayagar Koll Street, Murugathammanpettal, Rancheepuram, Tamilnadu-601301. (Landmark: Near Vinayagar Koll). 3) Ms. Niktitha K, Do. Kesavan R, No.2/319, Selva Vinayagar Koll Street, Murugathammanpettal, Rancheepuram, Tamilnadu-601301. (Landmark: Near Vinayagar Koll). 4) M/s. Alpha Buds Day Care (Children), No.09, Verugopal Street, Mandakshmin Nagar, Selayur, Chennal-600073			Date of NPA & Demand Notice date	Amount Due in Rs. / as on	
1				NPA Date: 10-03-2022 & Notice sent on 05-05-2022	Total amount as on 26,04,2022 Rs. 17,56,397.57	
2	1) M/s. Victoria & Sons, Represented by Proprietor. Mr. D Laurent Alias Lawrence, No.156, Laporte Street, Pondicherry-605001. 2) Mr. D Laurent Alias Lawrence, S/o. Devaradjou, No.156, 1st Floor, Laporte Street, Pondicherry-605001. 3) Mrs. Sumathy, W/o. Selvanathan, No.156, Laporte Street, Pondicherry-605001. 1 & 2 Also at: Mudhaliarpet Commune, Village No.37, Pudupalayam Revenue Village, Veerarghava Mudhaliar Thottam, Subramaniya Siva Street, Ward G", Block No.21, T.S.No.111, R.S.No.126/7pt, Cadastre No.122pt, New No.18, Puducherry-605011.	Street, Pondicherry-605001. 2) Mr. D Laurent Alias Ade008640000470 Surwence, Slo. Devaradjou, No.156, 1st Floor, agorte Street, Pondicherry-605001. 3] Mrs. Sumathy, W/o. Selvanathan, No.156, Laporte Street, Pondicherry-605001. 1 & 2 Also at: Modelair Thottam, Subramaniya Street, Pondicherry-605001. 1 & 2 Also at: Modelair Thottam, Subramaniya Street, Pondicherry-605001. 1 & 2 Also at: Modelair Thottam, Subramaniya Street, Ward Gr. Block No.21, T.S.No. 111, Rs.40,0,000/Modelar Thottam, Subramaniya Siva Street, Ward Gr. Block No.21, T.S.No. 112, Rs.40,0,000/Modelar Thottam, Subramaniya Siva Street, Ward Gr. Block No.21, T.S.No. 112, Rs.40,0,000/Modelar Thottam, Subramaniya Siva Street, Ward Gr. Block No.21, T.S.No. 118, Rs.40,00,000/Modelar Thottam, Subramaniya Siva Street, Ward Gr. Block No.21, T.S.No. 12677t, Cadastre No.1220, Measuring East West 40ft, subth North 40 ft, a total extent of 1600 sq ft, (or) O2kuzhi 12 1/3 Acant Land. Boundaries: East Of G. Kannaiyan Rao House, West 400,000/Modelar Thottam, Subramaniya Siva Street, Ward Gr. Block No.21, T.S.No. 111, Rs.40,0180 ft, (or) O2kuzhi 12 1/3 Acant Land. Boundaries: East Of G. Kannaiyan Rao House, West 400,000/Modelar Thottam, Subramaniya Siva Street, Ward Gr. Block No.21, T.S.No. 111, Rs.40,0180 ft, (or) O1 Alfred Res.40,000 ft, (or) O1 Alfred Res			Total amount as on 26.04.2022, Rs. 49,24,581.92	
3	Mr. Rajasekar, S/o. Rajagopal, No.129, 2nd ross St, Annai Theresa Nagar, Murungapakkam, ondicherry-605004. 2) Mrs. Chitra G, I/o. Rajasekar, No.129, 2nd Cross St, Annai heresa Nagar, Murungapakkam, Pondicherry-005004. 3) R.R. Engineering Works abrications, Ground Floor, 71 Murugan Koll treet, Kalanthottam, Puducherry-605007. 1 & 2 Iso at: Ward L, Block No.2, T.S. No.182, R.S. No.53/2, Cadastre No.376, Patta No.278 and Ward L, Block No.2, T.S. No.180, R.S. No.53/1, Cadastre No.375, Patta No.199, South Port Morth St. South Port Morth St. South Port No.148, West by: Mincipality Road, North by: Canal, South by: Plot No.148, West by: Mincipality Road, North by: Canal, South by: Plot No.143 one Part. Measurements (Sq.ft/sqvd,etc.) 1295Sq.ft, bearing Plot No. 143pt (N), Nature and Usage of the Property: Residential. Situated within the Pondicherry, 405004.				Total amount as on 26.04.2022, Rs. 10,40,780.10	
4	1) Mr. M Sakthivel, S/o. Manoharan, No.142/52 Muthaiah Street, Vellala Teynampet Gopalapuram. Chennai-600086. 2) Mr. Manoharan, S/o. Subramaniyan, No.142/52, Muthaiah Street, Vellala Teynampet Gopalapuram, Chennai-600086. 3) Mrs. Ganakavalli M, W/o. Manoharan, No.142/52, Muthaiah Street, Vellala Teynampet Gopalapuram, Chennai-600086. 4) Om Sai Agency, No.142/52, Muthaiah Street, Vellala Teynampet Gopalapuram. Chennai-600086. 1 & 2 & 3 Also at: Flat No. S2, Second Floor, Krishna Garden, Nandhini Nagar, Thirumullaiovyd, Chennai-600062.	Loan Account No. 4595942000370 Loan Amount Rs.19,96,629/-	All that Piece and Parcel of land bearing Plot No, All in Survey No.871 part, Avadi Torw Survey vide ward "D", Block No.2, Old Town Survey No.6/31 and New Town Survey No.6/31. Old No.58, Property situated at "Nandhrin Nagar" New No.16, Thirumularioval Village, Avadi Manicajated at Nandattur Taluk, Tiruvalur District, Presently Avadi Taluk, Land Measuring an extent of 1080 sq.ft., out of 4703 sq.ft, plan permit No.7021/TP2, dated \$2,12.2017 and Fle No.232/2017/F2 bounded on the Plot No. All North by: Plot No. Al. South by: Plot All II, East by: Plot owned by Mr. Ravi, Plot No. JI Part. West by: 20 Ft Wide Road, Measuring: East to West on Northern Side: 54 Feet, Loat to West on Southern Side: 54 Feet, Loat to West on Southern Side: 20 Feet, In all measuring an extent of 1080 sq.ft.	NPA Date: 03-04-2022 & Notice sent on 28-04-2022	Total amount as on 26.04.2022, Rs. 21,80,392.80	
5	1) Mr. Saravanan, Sío. Meganathan, No.5, 8th Street, EVR Nagammal Nagar, Rallway Carshed Complex, Thirumullai Voli, Tiruvallur, Chennai-600109, 2) Mrs. Dhanalakshmi, Wfo. Saravanan, No.5, 8th Street, EVR Nagammal Nagar, Rallway Carshed Complex, Thirumullai Voli, Tiruvallur, Chennai-600109, 3) Mr. Monish, Sío. Saravanan, No.5, 8th Street, EVR Nagammal Nagar, Rallway Carshed Complex, Thirumullai Voli, Tiruvallur, Chennai-600109, 1 & 2 & 3 Also at: No. 22 Thandurai Village, School Street, Tiruvallur-600072.	Loan Account No. 32699630000019 Loan Amount Rs.4,72,373/-	All that piece and parcel of the property at School Street, Thandural Village, Avadi Taluk, Thiruvallur District, comprised in Gramanatham S.No.309 Part, Patta No.404 as per patta Ofd S.No.309 71 part, 2 part, New S.No.78/2, measuring 1334 sq.ft, (as per patta measuring 105 sq.mt.) together with building thereon with amenities and the land bounded on the North by: School Street, South by: Property belongs to Mr. Harikrishnan, East by: Property belongs to Mr. Raja, West by: Lean end Property belongs to Mr. Punnlyakotti, Measuring Northern Side: 23 Feet, Southern Side: 23 Feet, Southern Side: 23 Feet, Southern Side: 25 Feet, South-Registration District of Avadi and Registration District of Chennal South.	NPA Date: 01-02-2022 & Notice sent on 21-04-2022	Total amount as on 13,04,2022, Rs. 4,97,059.30	
6	1) Mr. N Siva, Slo. Narayanan, No.10/436-B. Vivekanandar 3rd Street, Indhiranagar, Perumbakkam, Kancheepuram, Chennai-600126, (Landmark: Near By Water Tank), 2) Mrs. Malar S, Wio, Siva N. No.10/436-B Vivekanandar 3rd Street, Indhiranagar, Perumbakkam, Kancheepuram, Chennai-600126, (Landmark: Near By Water Tank), 3) Tam Pest Control Service, No.10/436-B Vivekanandar 3rd Street, Indhiranagar, Perumbakkam, Kancheepuram, Chennai-600126, (Landmark: Near By Water Tank), 1 & 2 Also at: 9/46 MGR Main Road, Sittalapakkam, Chennai-600126, (Landmark: Near by Mani Snop Bus Stop)	Loan Account No. 47809430000539 & 30589420000016 & 47809430000183 Loan Amount Rs,13,99,713/- & Rs.5,92,873/- & Rs.80,591/-	All That Piece and parcel of the land and building comprised in S.No.30/2 part with Manaivari Thoraya Patta No.38 and as patta New S.No.241/26 in Chitlapakkam Village. Measuring 882 Sqf. Out of 2904 Sq.ft., previously M.G.R. Main Road now M.G.R. Street, Chennal Kancheepuram District, Sholinganallur Taluk. North by: Plot belongs to Mrs. Janaki, South by: M.G.R. Steet, East by: 5 Feet Common Passage (210 Sq.ft) West by: House Belonging Ramesh Thangavel. Measuring: East to West on the Northern Side: 21 Feet, East to West on the Southern Side: 21 Feet, North to South on the Eastern Side: 42 Feet, North to South on the Western Side: 42 Feef. Situated within the Sub Registration District of Selaiyur and Registration District of Chennal South.	NPA Date: 03-04-2022 & Notice sent on 28-04-2022	Total amount as on 26,04,2022, Rs. 20,84,851.32	
7	1) Mr. Jagan, S/o. Kumar, No.29, Bharathi Mill Thittu, Mudaliarpet, Pondicherry-605004. 2) Mrs. Shobana, D/o. Sutrumani, No.29, Bharathi Mill Thittu, Mudaliarpet. 1 & 2 Also at: No.4, Balaji Koil St, Kombakkam, Villiyanur, Puducherry-605110.	Loan Account No. 46009430000246 Loan Amount Rs.12,68,683/-	Puducherry Registration District, Puducherry Sub Registration District, Puducherry Municipality, Mudallyarpet Commune, Village (Monakkam, Beyanue Village, Kombakkam, Bajanai Magam Street, As per document Cadastre No.384-2/3 Pt, R.S.No.76/31, measuring East West 50 ft, South North 30 ft, total extent of 1500 Sq.ft., of Plot including House Building, Electric Seruice and Water Service bearing Door No.4. As per Present Survey Settlement Ward-L Block No.8, T.S.No.8/2, R.S.No.76/31, Cadastre No.38/2/3 Pt, Patta No.134. Boundaries: West of: Bajanai Madathu Street, East of: Ragavachettiyar Vaccant Joli, North of: Arunachalam Plot, South Of: Sundaramoorthy Plot. Measurements (Sq.ft/sqv.d, stc.) 1500sq.ft.	NPA Date: 10-03-2022 & Notice sent on 21-04-2022	Total amount as on 13.04.2022, Rs. 13,88,616.12	

of: Sundaramoorthy Plot. Measurements (Sq.ft/sqyd., etc.) 1500Sq.ft. Nature and Usage of the Property: Residential. Situated within the Pondicherry Registration District of Registration state of Pondicherry.

Date: 16.05.2022, Place: Chennai & Pondicherry

Sd/- Authorised Officer, For Jana Small Finance Bank Limited

2,000 திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தில் ரூ.40 கோடி

சென்னை, மே 16: ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 2,000 திருக்கோ யில்களுக்கு ரூ. 2 லட்சம் வீதம் ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது என்று இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுதெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோ யிலில் மூடுபனி அமைப்பிலான நீர் தெளிப்பான் மற்றும் சூரிய ஒளிசக்தி மூலம் தானாக இயங்கக் கூடிய இறை அம்சம் பொருந்திய 2 சோலார் விளக்கு திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திங் கள்கிழமை தொடக்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து அமைச் சர் செய்தியாளர்களிடம் தாவது: அனைத்து திருக்கோயில் களிலும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்துக் கோயில்களிலும் பக்தர்களுக்கு மோர் மற்றும் எலு மிச்சை ஜூஸ் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோயிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் அறியாதவகையில் நீர்த் தெளிப்பான் திறந்து வைக்கப்பட் டுள்ளது.

அனைத்துக் கோயில்களிலும் ் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்படவேண் டும் என்பதே அரசின் எண்ணம். வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் மற்றும் வாய்ப்புள்ள கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது**.**

சிதம்பரம் நடராஜர் கோயி லில் 2019 -ஆம் ஆண்டுக்கு முன் புவரை கனக்சபை தரிசனம் முறை <u>அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்</u>

Newspaper: Dinamani Language: Tamil Edition: Chennal



குளிரூட்டப்பட்ட நீர்த் தெளிப்பான் வசதியை தொடக்கி வைக்குட் பார்வையிடுகிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகா்பாபு. உடன் ஆணையா் குமரகுருபரன், மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் த. வேலு, அறநிலையத் துறை இணை ஆணையாகள் காவேரி, ரேணுகா தேவி உள்ளிட்டோர்.

யாக நடைபெறவில்லை. கரோனா தொற்றுக்கு பின்பு கனகசபை தரிச னம் முழுவதும் நிறுத்தப்பட்டுள் ளது. ஆனால் தற்போது இந்து அற நிலையத்துறை சார்பில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் கன கசபை தரிசனம் செய்ய தீட்சிதர் களுக்கு கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது. சிதம்பரம் தில்லை நடரா ஒர் கோயிலில் பெறப்பட்ட புகா ரின்மீது இணை ஆணையர் மற் றும் துணை ஆணையர் தலைமை யில் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம் அர்ச்சனை மற்றும் விசேஷ கட்டண சீட்டு பெறு கின்ற முறை கணினி மயமாக்கப் பட்டுள்ளது. அதற்கான ரசீது தரு கின்ற சிறிய கையடக்க கருவியை யும் அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆய்வு செய்து வருகிறோம்.

ஒரு கால பூஜைத் திட்டத்தில் உள்ள12,959திருக்கோயில்களோடு 2, 000 திருக்கோயில்கள் இணைக் கப்பட்டுள்ளன. இதில் 2,000 திருக் கோயில்கள் பயன்பெறும். அதற் கான நிதி வைப்பு தொகை ஒரு திருக்கோயிலுக்கு ரூ.2 லட்சம் என ரூ.40 கோடி இந்தாண்டு ஒதுக்கப் பட்டுள்ளது. இதுபோல் 20,000 க்கும் மேற்பட்ட திருக்கோயில்க ளில் ஒரு வேளை கூட விளக்கு ஏற் றுவதற்கான சூழ்நிலை இல்லை. இந்த திருக்கோயில்களில் அர்ச்ச கர்களாக இருப்பவர்களுக்கு எந்த விதமான வருமானமும் இல்லை. இதையெல்லாம் திட்டமிட்டுதான் ஒரு கால பூஜை திட்டத்தில் பணி யாற்றுகின்ற 10,109 அர்ச்சகர்க ளுக்கு மாதம்தோறும் ரூ.1000- ஐ முதல்வர் வழங்கினார்கள் என்றார்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டடுக்கு உயர்நிலை சாலை

துறைமுகம் மற்றும் மதுரவாயல் இடையே இரண்டடுக்கு உயர் நிலை சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கி ழமை கையொப்பமானது. தலை நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு,இந்தியதேசியநெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய கடற் படை ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பமான து.

திட்டத்தின்படி, இந்தத் துஜூ சென்னை துறைமுகம் முதல் மது ரவாயல் வரையிலான 20.6 கி.மீ. நீளத்துக்கு ரூ.5, 855 கோடி மதிப் பில் இரண்டடுக்கு உயர்நிலை சாலை அமைக்கப்பட உள்ள து.

எங்கெங்கு செல்லும்? உயர் நிலை சாலையில், சென்னை துறை முகம் முதல் கோயம்பேடு வரை யிலான முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக் கும் வகையில் ஏற்பாடு இருக்கும். மேலும், 13 இடங்களில் வாகனங் கள் ஏறும், இறங்கும் சாய் தளங்க ளுடன் அமைக்கப்பட உள்ளன.

இரண்டாவது அடுக்கில் துறை முகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் கனரக வாகனப் போக் குவரத்து மட்டும் அனுமதிக்கப்ப டும் வகையில் திட்டம் வடிவமைக் கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வின் போது, மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், தமிழ்க் பொதுப்பணி, நெடுஞ்சா லைகள் மற்றும் சிறு துறைமுகங் கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ.இ றையன்பு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுனில் பாலிவால் உள்ளிட்ட பலரும் ரூ.5,855 கோடியில் முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்



சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இரண்டடுக்கு மேம்பாலச் தலைமைச் செயலகத்தில் முதல்வா மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சா வி.கே.சிங் ஆகியோா முன்னிலையில் பகள்கிழமை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த உடன் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா எ.வ.வேலு உள்ளிட்டோர்

பங்கேற்றனர்.

திட்டம் பயணித்த நீண்டகாலமாக கிடப்பில் உள்ள சென்னை துறைமுகம் - மதுரவா யல் உயர்நிலை சாலை திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 20.6 கி.மீ.

நீளமுள்ள இரண்டு அடுக்கு நிலை சாலையாக அமைக்க விரி வான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது**.**

2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சி யின் போது பூந்தமல்லி நெடுஞ் சாலையில் போக்குவரத்து நெரி சலைக் குறைக்கும் விதமாகவும், சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சரக்குபோக்குவாக்கு தடையின்றி செல்லவும் ரூ.1,815 . கோடி செலவில் மதுரவாயல் *-*சென்னை துறைமுகம் இடையே சுவம் ஆற்றின் வழியே மேல்நிலை பறக்கும் சாலை அமைக்கத் கிட்ட மிடப்பட்டது. 2007-ம் ஆண்டு,

கன் சிங், இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பறக் கும் சாலை திட்டத்துக்கான ஆய் வுப் பணிகளை அப்போதைய அரசு மீண்டும் மேற்கொண்டது. கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இந்தத் திட்டம் இருப்ப தாகக் கூறி, திட்டம் நிறுத்தி வைக் . கப்பட்டது**.**

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக முதல்வராகப் பொறுப் . பேற்ற எடப்பாடி கே**.**பழனிசாமி, திட்டத்தை வேகப்படுத்த உத்த ரவிட்டார். ரூ.1.800 கோடியாக தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டி ருந்த இந்தத் திட்டம் 2018–ல் ஆண் டில் ரூ.2,400 கோடியாக உயர்த்தப் பட்டு, பின்னர் ரூ.3,087 கோடியாக அதிகரித்து விரிவான திட்ட அறிக் கையும் தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை துறை முகத்தில் தொடங்கி சிந்தாதிரிப்

அப்போதைய பிரதமர் மன்மோ பேட்டை, எழும்பூர், அமைந்த கரை, நுங்கம்பாக்கம், அரும்பாக் கம்,கோயம்பேடுவழியாகமதுரவா யலில் முடிவடையும் இந்த சாலைக் காக, 6,993 சதுர மீட்டர் தனி யார் நிலமும், 2,722 சதுர மீட்டர் அரசு நிலமும் கையகப்படுத்தப் பட்டுள்ளது.

இந்த உயர்நிலை சாலை அமை யவுள்ள மொத்த தூரத்தில் கூவம் ஆற்றில் வருகின்ற 10 கிலோமீட் டர் தூரமும் கடற்கரை ஒழுங் காற்று மண்டலத்துக்குள் வருவ தால் இந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனும திக்கு விண்ணப்பிக்கப்பட்டு, 2011-. இல் அனுமதியும் பெறப்பட்டது**.**

இந்த நிலையில், திட்ட பணிகள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட் டதால், பல்வேறு நிபந்தனைகளு ன் மீண்டும் சுற்றுச்சூழல் அனு மதி பெறப்பட்டு பணிகள் தொடங் கப்பட உள்ளன. இதற்கான புரிந் துணர்வு வப்பந்தம் திங்கள்கிமமை கையொப்பமான து.

தங்கம் பவுன் ељ.37,824



சென்னை, மே 16: சென் னையில் ஆபரணத் தங் கத்தின் விலை கிங்கள் கிழமை பவுனுக்கு ரூ.72 ரூ.37,824-க்கு குறைந்து, செய்யப்பட் விற்பனை டது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து, ரூ.4,728–க்கு விற் பனை செய்யப்பட்டது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு உயர்ந்து, ரூ.64.20 ஆகவும், கட்டி வெள்ளி

கிலோவுக்கு உயர்ந்து, ரூ.64,200 ஆகவும் இருந்தது

திங்கள்கிழமை விலை ரூபாயில்

(ஜி.எஸ்.டி. தனி) 1 கிராம் தங்கம் 1 பவுன் தங்கம்37,824 1 கிராம் வெள்ளி 64.20

1 கிலோ வெள்ளி ..64,200 சனிக்கிழமை விலை ரூபாயில்

(ஜி.எஸ்.டி. தனி) 1 கிராம் தங்கம் 4,737

1 பவுன் தங்கம்37,896 1 கிராம் வெள்ளி 63.70 1 கிலோ வெள்ளி .63,700.

பொது அறிவிப்பு

ாயுடு, அவர்களுக்கு சொத்தமான நெயள்ளூர் மாயட்டம், கும்மிடியூண்டி ரலுகா, நேமலூர் கிராமத்தில் சர்மே ண்கள். 573/4, 573/5, 573/6, 573/7, 573/8

சொத்துக்களின் முழுமையான உரினமானர் மற்றும் மேற்குறிப்பிட்ட சொத்துக்கள் கட்டணங்கள் மற்றும் உரினைகள் அற்றவை என்றும், மேற்குறிப்பிட்ட சொத்துக்கள் மீது வேறு எந்த நபகுக்கும் முடைபந்திரத்தின் உரினம் இன்னை மற்றும் ரந்தவிநடான வின்வைக்கையும் இல்லை என குறிப்பிட்டு

உள்ளர்.
இந்த சொத்தின் மீனு யாகுக்கேனும்
உரிமை இருந் தால் தவ் காது
உரிமை இருந் தால் தவ் காது
உரிமை இருந் தால் தவ் காது
உரிமைகோரல்களை தஞ்ந்த ஆவண ஆதாரங்களோடு இந்த போது அறிவிப்பு வெளியான தேறியிலி குந்து 7 நாட்களுக்குள் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாள்கள், எவரிடமும் யுகாள எப்படுகிறார்கள் . எவரிடமும் இருந்து எந்த உரிமைகோறும் 7 நாட்களுக்குள் பெறப்படவில்லைபெனில் எங்கள் கட்சிக்காரர் மேற்குறிப்பிட்ட செத்தினை கொள்முதல் செய்வார் என போது மக்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடம்படுகிறது. மே 16, 2022 அன்று சென்னையில்

M/s.கிருஷ்ணா ரவிந்திரன் & A.சார்வஸ் டார்வின், வழக்குறிரர்கள், முதல் தாங், நில் இ முகமது, பழைய எண். 158. புதிய எண். 325, லிங்கி செட்டி தெகு, சென்னை - 600 001. 044 - 4211 1150

குரூப் 4 தேர்வு: மே 24–இல் இலவச பயிற்சி

சென்னை, **மே16**: சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு தல் மையம் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குருப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மே 24–இல் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 4 நிலையிலுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர்,நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக் கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு மே 24– ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபேற

தகுதியுள்ளோர் தங்களது ஆதார் அட்டை நகல்மற்றும்பாஸ்போர்ட் அளவுள்ள புகைப் படத்துடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, 044 24615160 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணூர் கிரெடிட்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் கார்ப்பரேட் அலுவலகம், ரவுண்டு ஸவுத், திருச்தர்-880 001, கேரளா. CIN-U65923KL2008PLC023560

எங்கலுடைய தமிழக கிளைகளில் 20/12/201 தேதிவரை அடகளபடுக்கு அறுமதித்திருத்த காலாவதி முடிந்ததின் கடன் எடுத்த தமர் நிறுவனத்திருக்க நடைகள் குழக்கு அனுமதித்திருத்த காலாவதி முடிந்ததின் பேரில் கடன் எடுத்த தமர் நிறுவனத்தில் கொடுத்துள்ள முகவரியில் புதிவ தமாலில் முழுவினருத்துடன் அறிவிப்பு அறுப்பிய பிறகும் கடன் எடுத்த வடத்த அது நடைகள் கிறுவகதுமான கிற கொடுத்துள்ள கடக்களின் அடக்களை நிறுவகத்தில் தர்துகள் அடியன்படுக்கு கொள்ளத்தில் செய்யத்தில் அடியத்துக்கு அடியன்படுக்கு கொள்ளத்தில் செய்யத்தில் அடியத்துக்கொள்ளத்தில் பெறுவனத்தின் வக்க கொக்கில் அடக்கள் திறுவனத்தின் வக்க கொக்கில் அடியத்துக்கு அடியனரும் அடியத்துக்கு அடியனரும் கடக்கும் அடியத்துக்கு கொள்கதேற்க அடியத்துக்கு அடியத்துக்கு கொக்கிற கடியத்தில் அடியத்துக்கு அடியத்துக்கு கிறுவனத்தில் அடியக்கு வேண்டும் அடியத்தின் அடியக்குக்கு அடியத்தில் அடியக்கு அடியத்துக்கு கிறுவனத்தில் அடியக்கு கொக்கிற கடிய படியத்துக்கு கிறுவனத்தில் அடியக்கு கொக்கிற கடிய படியத்துக்கு கிறுவனத்தில் அடியத்துக்கு கிறுவனத்தில் அடியக்கு கிறுவனத்தில் அடியக்கு கண்டுக்கு அடியத்துக்கு அடியத்துக்கு கிறுவனத்தில் அடியக்கு கண்டுக்கு அடியத்துக்கு கிறுவனத்துக்கு அடியத்துக்கு கிறுவனத்திறதும் அடியக்கு இருவனத்திறக்கு அடியத்துக்கு அடியத்துக்குக்கு அடியத்துக்கு அடியத்துக்கு அடியத்துக்கு அடியத்துக்கு அடியத்து அடியத்துக்கு அடியத்து அடியத்துக்கு அடியத்துக்கு அடியத்துக்குக்கு அடியத்து அடியத்துக்கு அடியத்து அடியத்து அடியத்துக்கு அடியத்து அடியத்து

விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:- 8606344949 or 8111865577 இடம் நெற்குன்றம். தேதி 30-05-2022 நேறம் 10 M நெற்குன்றம் 108,8675/72/23.337/44,8508399.93.11,8555.565 இடம். திருமுல்லைவர தேதி: 30-05-2022 நேறம் 2 PM ஆவடி.1522/33.34.43.56.86.97.597.1694.65.10.16.18.21.22.51.50.71,80.81,1704.33.37,96.67.86,78.18031.57.32.42.5.56.27.28. 38.834.91910.15-20.33.49.41 திருமுல்லைவளயல் 98.97.183.33.44.25.227 இடம் QpC துறில்ல், தேதி: 31-06-2022 நேரம் 11 M திருட் ஹில் 47.43.277.77.82.97.47.56,15.56.58.90.52.74.88.59.37.56.57.58.57.27.97.47.52.49.01.21.26.77.74.25.6. 19.20.22.23.24.25.26.27.17.49.58.20.86.11.20.22.23.24.25.26.27.24.25.6.

மேலே குறிப்பிட்டபடி ஏலம் வெற்றிகரமாக முடிவுசெய்ய இயலாத பட்சத்தில் அடகு வைத்த நகைகள் மாவட்ட வாரியாக கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் மறு ஏலம் செய்யப்படும். <u>மறு ஏல இடங்கள்</u> ஈஞர்- இடம்- ரெட் ஹீல்ஸ், தேதி: 01-06-2022, நேரம்: 11 AM - சென்னை- இடம்- பெரம்பூர், தேதி: 01-06-2022, நேரம்: 11 AM

ரானே இன்ஜின் வால்வ் லிமிடெட் அலுவலகம்: "மைத்ரி", 132, கதீட்ரல் சாலை, செ at: www.ranegroup.com CIN: L74999TN1972PLC006127

su. ereir.	விவரங்கன்	அன்றுடன் முடிந்த காவண்டிற்கான	அன்றுடன் முடிந்த காலாண்டிற்கான	சிரைசிற்சான மெச்ந்த முகு அன்றுடன்	அன்றுடன் முடிந்த முழு ஆண்டிற்கான
		தணிக்கை செய்யப்பட்ட	தணிக்கை செய்யப்பட்ட	தனிக்கை செய்யப்பட்ட	தனிக்கை செய்யப்பட்ட
1.	இயக்கத்திலிருந்து மொத்த வருமானம் இந்தக்காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்)	109.49	98.48	384.95	304.94
3.	வரி மற்றும் விதிவிலக்கான இனங்களுக்கு முன் இந்தக்காலத்திற்கான வரிக்கு முன் நிகர	2.91	(0.32)	(11.46)	(31.93)
4.	லாபம் / (நஷ்டம்) (விதிவிலக்கான இனங்களுக்கு பின்) இந்தக்காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) வரி	2.91	(0.78)	(15.01)	(9.70)
5.	மற்றும் விதிவிலக்கான இனங்களுக்கு பின் இந்தக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (இந்தக்காலத்திற்கான உள்ளடக்கிய லாபம் / (நஷ்டம்)	(0.01)	(0.49)	(11.86)	(6.09)
99	(வரிக்கு பின்) மற்றும் விரிவான வருமானம் (வரிக்கு பின்)		(0.09)	(11.75)	(5.96)
7.	பக்கு மூலதனம் கையிருப்புகள் (மறுமதிப்பு கையிருப்பு நீங்கலாக) முந்தைய ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட	6.72	6.72	6.72	6.72
8,	இருப்புநிலையில் காட்டப்பட்டுள்ளபடி பங்கு ஒன்றுக்கு வருமானம் (தொடர்ச்சியான மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு) (EPS) (ரு.10/- வீதம்)	5	SE	90.44	98.44
	(அ) அடிப்படை (ஆ) நீர்த்த மதிப்பு:	(0.02) (0.02)	(0.72) (0.72)	(17.65) (17.65)	(9.06) (9.06)

ளிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கைக் குழுவினால் பரிந்துனர்க்கப்பட்டு. நறபே 2022 மே 16 அன்று நடைபெற்ற அவர்களுடைய கூட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குழுவினால் முறைபே 2022 மே 16 அன்று நடைபேற்ற அவர்களுடைய கூட டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

a) கோலிட்ட 19 இருப்பு முருவில் புறி முடிவில் காணமாக, இந்திய அறைப்படிய கூட அடிக்கு ஊர்ப்படுக்கு அளிக்கப்பட்டது.

a) கோலிட்ட 19 இரும் அடிக்கு இருப்பு அருப்பு அரு

2021 மாரச் 31 அன்று முடிவடைந்த ஆண்டிறள்ள ரூ.23.95 கோடி (தற்செயலான செலவுகளின் நின) நிலத்தை விற்படை

செய்வதில் லாய்.

1. 2021 நசம்ப் 31 அன்று முடிவடைந்த காலாண்டில் தன்னார்வ ஒய்வுதிய செலவு முறையே ரு. 2.55 கோடி மற்றும் 2022 மார் ல 31 அன்று முடிவடைந்த ஆண்டில் ரு. 3.55 கோடி.

1. 2021 மார் ல 31 அன்று முடிவடைந்த ஆண்டில் ரூ. 3.55 கோடி.

1. 2021 மார் ல 31 அன்று முடிவடைந்த அண்டில் ரூ. 3.55 கோடி.

1. 2021 மார் ல 31 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டு முறையே தன்னார்வ ஓய்வுதிய செலவு கு. 0.46 கோடி.

1. மார் ல 31, 2022 அடில் அடிக்க அடிக்க கொல்லிடில், நிறுவளம் 5,15,463 வரண்டுகளை ரங்கிட்டியில் தன்ற கடியில் கடியில் முற்றும் த. 1.72 கோடி.

1. மார் ல 31, 2022 அடிக்க அடிக்க கொல்லிடில் நிறுவளம் நக்கு ஒரு வரண்டிற்கு கூடியில் நடிக்க அடிக்க கொல்லில் அறி கண்டியில் நடிக்க கொல்லியில் நடிக்க கால்கியில் நடிக்க கொல்லியில் நடிக்க கால்கியில் நடிக்க கால்கியில் நடிக்க கால்கியில் நடிக்க கால்கியில் நடிக்க கால்கியில் நடிக்க கடிக்க கால்கியில் நடிக்க கால்கியில் நடிக்க கடிக்க கடிக்க கால்கியில் நடிக்க கண்டியில் நடிக்க கடிக்க கடிக்க கண்டிக்க கடிக்க கடிக்க

ரானே இன்றின் வால்வ லிமிடெடிற்கா

மாண்புமிகு கடன் வகுல் தீர்ப்பாயம்-11, சென்னை

O.A.No.05 of 2021 O.A.NO.US 61 2021 இந்தியன் ஒவர்சீஸ் வங்கி, தேனாம்பேட்டை கிளை, DMS கேம்பஸ் அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 006 ...விண்ணப்பதாரர் வ

1. Mr.P.பத்தரன், Sio.பகொல் சங்கர், என்.12, கேது தேரு, திருபன்றவர் நகர், கொடுங்கையூர், சென்னை-600118. தெறும் மாட்டி

சென்னன-600118. மேலும் முகவரி, மனை எண்.50, F-3, முதல் தனம், காமாட்சி நகர், சுடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம்

கடுமாஞ்டுகரி, செங்கல்பட்டு மாவட்டம் இ. தட்டியை சின்ன், என். 12. நெறு தேரு, திருவன்றுவர் நகர், கொடுங்கையூர், சென்னை-600118. மேலும் முகவரி, மனை என்.50, F-3, முதல் தனம், காமாட்டி நகர், கூடுவாஞ்டியி, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்டியி, செங்கல்பட்டு மாவட்டம் கூறுகர்பிய வழக்கில் கடன் தெளைகள் மட்டிய மற்றும் இதர செலவுகளை மட்டிய மற்றும் இதர செலவுகள் மடிக்கும் கடன் தேர்கள் ஆரண்ணும் இதர செல்வுகளை வஞலிப்பதற்காக விண்ணப்பதாரர் எஸ்கியால் O.A No.05 of 2021 வழக்கு நாக்கல் செய்யப்பட்டுள்ளது எண்பதை வனத்தில் கொள்ளவும். மாண்புமிகு ந்திவர் எர் , DRT-II , சென்னை நன்னிலையில் சீட்ட் சம்யப்பட்டுள்ளது ஊட்டை கொள்ளவும் மாண்புமிகு DRT-II, சென்னை யில் மேற்படி வழக்கு ழுள்ளிலையில் மேற்படி வழக்கு 29.03.2022 அன்ற விரைக்கு வந்த கேமாது சுந்த வழக்கில் 24.05.2022 அன்ற நிக்கள் ஆகுரக் கேண்டி பத்திரிக்கை வாயிலாக அதிவிப்பு ஒன்றிகளை உங்களுக்கு பற்றிவாதிக்கு வந்ரக கொண்டி பத்திரிக்கை வாயிலாக அதிவிப்பு ஒன்றிகளை உங்களுக்கு / பற்றிவாதிக்கு வந்ரக கொண்டி, ஆணை பற்றப்பித்து உள்ளது. என்றே 24.05.2022 அன்று காலை 10.30 மணிக்கு கடின் வதை கிறப்பாம்பி, கேறு சண்டு வரைக்கு மற்றில் பரிவு முர் 2.5 ஹாட்டா வி பூரா ஒடி வெள்கையில் நீங்கள் அழக்கறில் முல்வர்க்கையில் நீங்கள் அழக்கறிலும் முல்வர்களை ஆகுராக கொண்டிய இருந்தில் முல்வர்களே ஆகுராக கொண்டும். அவருக்கறிலும் அதிவருக்கும் விருக்கும் அதிக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் அதிக்கும் இருக்கும் அதிக்கும் அதிக்கும் அதிக்கும் அதிக்கும் அதிக்கும் அதிக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கும் விருக்கம் பட்டு இய்யாளிக்கப்படும்

மாண்புமித கடன் மீட்பு தீர்ப்பாயம் - I, சென்னையில்

ஓன்ட்டால் போற், சென்னை - 500 70 O.A. என். 50/2022 இந்நியன் வக்கி, கோயக்பேடு கிகை, என். 76/20, ஸ்ரீ. அப்பப்பா நகர், சின்மை! அதி, சென்னை - 500 992 ஒதிக்கப்பட்ட செர்துக்கம் பேணன்ன கிகைக்கு மற்றப்பட்டுக்கது ((FSC என். 1018000A113), 2வது தனர், மன்டம், அலுவலை கட்டிட 55, எதிதாறு சாலை, வெல்விங்டன்

-எதிரிரை

sterenses - 600 023. (3) இரு A. இனேஷ், PAN என்ASNPD0960F இர்வாக பங்குதாரர், தூபே. R. அழகர், பின்னப். என்ச F1, மசை என். 73/58, 1வது தளம். கர்மை அம்மன் கோயில் தெரு. ஆலப்பாக்கள் சேரும். மதுவாயல், சென்னை - 600 095.

(4) **திருமதி. S. புவனிஸ்வரி,** ந/பெ மேட் N.S. விங்கம், என். 178, குருவப்பா தெரு. அய்காவரம், சென்னை - 600 023. (5) Ms. S. சரண்மா, த/பெலேட் N.S. விங்கம் என். 178, குருவப்பா தெரு. அய்காவரம், சென்னை - 600 023. ... பிரதிவாதிகள்

சன்னை - 600 023. ... இரதிவாதிகள் மாற்றமுறை சேவை நடியி இரதிவாதிகளுக்க , கரைப்பாளை கட் மன்ற கரிவாதிகளுக்க , கரைப்பாளை கட் கர்கிய நடியுக்கு 10.12 2020 தேசி கண்டுக்கு இருக்கு ... அரசிக்கு நடியுக்கு கரு நடித்த ஆதாரிக்கு நறின் மூடித்த இந்த இருக்கு ஆதாரிக்கு நறின் மூடித்த இந்த நறி கட்சா எழுபத்த ஏழ் கட்டும்) மன்றக்கு ஏற்ராக வின்னைப்புரு வகியில் மேனுக்கு ஏற்ராக வின்னைப்புரை வகியில் கேண்கு ஏற்ராக வின்னைப்புரை வகியில் நடக்கு பிரப்பட்டுகள்ளான முன்னோடையில் நடக்கு பிரப்பட்டுகள்ளான முன்னினையில் ட்பு தீர்ப்பாயம்-! சென்னை முன்னிலையில் தினைர் நீதிமன்றம்) தாய்கள் ஆஜராக வண்டும் அல்லாறு செய்யத்தவறினால் நீங்கள் ல்லாத நிலையிலும் கட்டப்படி உத்தரவு

ஞாமிற்றுக்கிழமைதோறும்



PUBLIC NOTICE

r client intends purchasing House and mises bearing Plot No.22, Door No.6 evarathinam (as per Greater Chennai Corporation records - 6 (8), Jeevarathinam Nag. 1st, Adayar, Chennai - 600 020 omprised in Survey No.81/1, T.S.No.1 as per Extract from the Permanent Land Register - T.S.No.1/7, Block No.23 (previously Block No.24) of Urur Village, Urur Town, Velachery Taluk (previous) Saidapet Taluk), Chennai District easuring 2 Grounds and 2265 sq.ft (7065 sq.ft.) [As per Extract from the Permanent Land Register - 7115.004 sq.ft.] from Mrs. Shanta Dhananjayan.

According to the owner, this property absolutely free from any encumbrance

If anyone has any right, title, interest laim or demand of any nature whatsoeve me along with supporting document within 15 (fifteen) days from the date o this publication at the below mentioned address, failing which it is strictly presun that this property is absolutely free from any encumbrance and my client cannot be held liable for any claim arising thereafter.

N.PRABAKARAN

Advocate, No.33/5, 1st Floor, Sivasakthi Flats, esava Perumal East Street, Mylapore, Chennai - 600 004.

தெற்கு ரயில்வே

எண் SA/C.79/Catg/Tender/ DEF/2017 தேதி: 12.05.2022

வழங்குதல் கோட்ட ரயில்வே மேலாளர் (வணிகம்), லேலம் கோட்டம், தெற்கு ரயில்வே அவர்கள், இந்திய குடியரசுத் தலைவர் சரியிலும் அவருக்காகவும் சிங்கின் யாக்கெட் அமைப்பின் கீழ் ஐந்தாண்டு காலத்திற்கு அவங்களடு. மத்தி மற்றும் ஹீல்குரோவ் ரயில் நிலையங்களில் கேட்டரிங் ஸ்டர்களை கடக்கமகள்ளை திலையங்களில் கேட்டரங் எப்டாவை நடத்துவதற்காக (GMUs) மீள்ளனு. ஒப்பந்தப்புள்ளிகளை வுவேற்கிறார் மூடப்படும் தேதி மற்றும் தோம் 13.06.2025 தேதி 12.00 மணி ஒப்பத்தப்புள்ளி ஆவணங்கள் அரசாங்க மின்னனு. தேதி 12.00 மணி ஒப்பந்தப்புள்ளி தவணங்கள் அரசாங்க மின்னனு-ஒப்பந்தப்புள்ளி இணையதனமான www.ireps.gov.in இம் கிடைக்கின்றன விலைப்புள்ளிகளை ஆன்னைச் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் மேலும். ஆன்மைன் ஒப்பந்தப்புள்ளிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இத்த வசதி இலவசமாக கிடைக்கிறது இருப்பினும், ஒப்பந்தப்புள்ளி ஆவணக கட்டணத் தொகையையும் மின்னைமைப்பு தொகையையும் IREPS வலைதளத்தில் (www.ireps.gov.in) கள்ள அன்மைக்கிற் (www.ireps.gov.in) உள்ள ஆட் பேபெண்ட் வுடுமுறைகளான (www.irops.gov.in) உள்ள ஆன்மைன் பேபெண்ட் வழிமுறைகளான நெட் பேருக்கிடி டெபிட் கூர்டு மற்றும் சிரடிட் கார்டு மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் ஒப்புத்தப்புள்ளி ஆவணத்தின் கட்டணம் மற்றும் பிசுணை வைப்பு தொகையின் விவரக்கள் IREPS இணையதளத்தில் (www.irep: கடைக்கின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவக கட்டணம் எந்த தழலிலும் திரும்பத் கரப்படாது

ஒப்பந்தப்புள்ளி மூடப்படும் தேதி மற்றும் நேரம்: 13.06.2022 அன்று 12.00 மணி

பேலே உள்ள ஒப்பந்தப்புள்ளியின் முழு விவரங்கள், மின்னனு ஒப்பந்தப்புள்ளி இணையத்னமான www.ireps.gov.in இல் கொடுக்கப்பட்டுள்ளன. விலைகூறல் சமர்ப்பிப்பு விவரங்களுக்கு. தயவுசெய்து www.ire வலைதளத்தைப் பார்க்கவும்

மேலே உள்ள வலைதளம் மூலம் சமர்ப்பிக்கப்படும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கான ஆன்லைன் விலைகூறல்கள் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்

'அன்புள்ள இரயில்வே பயனிகளே அவசர காலமாக இல்லாவிட்டால் ரயிலின் அலாரம் சங்கிலியை இழுக்க வேண்டாம்' முதுநிலை கோட்ட வணிக மேலாளர், சேலம் Follow us on : Twitter.com/GMSRailway

தெற்கு ரயில்வே பணிகள் கிளை - மதுரை கோட்டம்

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு எண்.MDU-W-08-2022 தேதி 13.05.2022 காட்ட ரயில்வே பேலாளர் பணிகள் / தெற்கு ரயில்வே / மதுரை வரிகள். பிள்வரும் பணிகளுக்கு மின்னனு - ஒப்பந்தப்புள்ளிகளை ரமேற்கிறார். அயிட்டம் எண் 1 முதல் 13 வரைக்கும் ஒப்பந்தப்புள்ளி

α. σ <i>α</i> ίσ.	ueeff uற்றிய விவரம்	தோராய மதிப்பு ? லட்சங்களில்	பிளை வைப்பு தோகை
1	திருச்சிராப்பள்ளி (ev.cl) - மானாமதுரை - ராமேஸ்வரம் பிரிவு 24 மாத காலத்திற்கு ரயில்வே காலளி, சேவை கட்டிடம் மற்றும் நிலைய கட்டிடம் ஆகிய இடங்களில் நிலத்தடி கழிவுறி கால்வாய் பராமரிப்பு	16.29	32600
2	மதுரை இரண்டு வருட காலத்திற்கு ORH இன் A & B பிளாக்குகளில் உள்ள 7 துடகளுக்கான பராமரிப்பு மற்றும் விருந்தோம்பல் சேவைகள்	21.00	42000
3	கொடைக்கானல் மலைகள் 24 மாத காலத்திற்கு ஹால்டே ஹோம் பினாக் I (Gazetted) மற்றும் முகாம் அனுவலகத்திற்கு பராவரிப்பு & விருந்தோம்பல் சேவைகள் வழங்குதல்.	28.94	57900
4	கொடைக்கானல் மலைகள் 24 மாத காலத்திற்கு ஹாலிடே ஹோம் - பிளாக் II (Non - Gazetted) விற்கு பராமரிப்பு க விருந்தோம்பல் சேவைகள் வழங்குதல்	7.65	15300
5	24 மாத காலத்திற்கு முத்திலை பிரிவு பொறியாளர்/ பணிகள்வதுறை பிரிவு அவர்களின் வே சைடு (way side) நிலையங்களின் வடிகால் / கழிவுநீர் அமைப்பு பராமரிப்பு	8.57	17200
6	விருதுநகர் - வாஞ்சி மனியாச்சி - துந்துக்குடி க வாஞ்சி மணியாச்சி - திருதெல்வேலி பிரிவுட முதுதிலைப் பிரிவு பொறியாளர்நிரந்தர வபூட் தந்துக்குடி பிரிவில் சோவில்பட்டி பிளவிட்டான் திரையங்களுக்கு இடையில் கிமீ 5-88 300 முதல் 646 100 வரை 59 800 கிமீ அளவிலான பௌந்த நீளம் 8 வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி முதுதிலை பிரிவு பொறியாளர் ர நீர்த்தர வழித்குகெல்லேலி பிரிவு நிலையங்களுக்கு துடையே கிமீ கிமீ 5-000 முதல் 28 900 வரை 28 900 கிமீ அளவிலான மொத்த தீனம் - புதிதாக அமைக்கப்பட்டுள்ள டபுலில் லைவில் பராமரிப்பு நடவடிக்கைகளை கண்கானசித்தல்.	206.10	253100
7	உதவி கோட்ட பொறியாளர்.செங்கோட்டை துணை பிரிவு- ஒரு வகுட காலத்திற்கு தடம் பராமரிப்பாளர் காலியிடங்கள் காரணமாக முத்திலை பிரிவு பொறியாளர்.நிரந்தர வழி செங்கோட்டை பிரிவில் வகுடாத்திர டிராக் புராமரிப்பு	64.26	128500
8	மதுளர - வாஞ்சி மணியாச்சி பிரிவு - முதறிலைப் பிரிவு பொறியாளர்நிரந்தர வழிவிகுதுத்தர் பிரிவில் மதுளர் 8 நல்லி இடையிலான நிலையங்களுக் கிடையில் கிமீ-495.670 முதல் 574.000 வரையில் மொத்த தீனம் 78.330 கிமீ கொண்ட புதிதாக அமைக்கப்பட்ட டபுலிங் லைன் டிராக்கின் டிராக் பராமரிப்பு நடவடிக்கைகள்	185.53	242800
9	உதவி கோட்ட பொறியாளர்மத்தியமதுரை துணை கோட்டம் - இரன்டு ஆண்டு காலத்றிற்கு முதறிலை கோட்ட பொறியாளர்மத்தியமதுரை அதிகார வரம்பில் உள்ள முதறிலை பிரிவு பொறியாளர் நர்த்தர வழி-ஆண்டிப்பட் பிரிவின் கீழ் டிராக் மற்றும் பாலங்கள் பராமரிப்புக்காக திறந்த நிலை LCV டிரக் அல்லது அதே போன்ற வாகளத்தை பணியமர்த்துதல்	16.80	33600
10	மதுரை கோட்டம் - உதவி கோட்ட பொறியாளர். மத்திய துணைப் பிரிவு - முதநிலை பிரில் பொறியாளர்நிரந்தர் வழி-ஆண்டிபட்டி அதிகார வரம்பு - 2 வருட காலத்திற்கு மதுரை - தேளி இரபில் நிலையங்களுக்கு இடையே லி.படித் தடுப்புக் கதவுகளின் முன்மொழியப்பட்ட மறுசிரைமப்பு மற்றும் பராமரிப்பு - 17 LC's.	11.14	22300
11	செங்கோட்டை மற்றும் தென்காசி நிலையம் இரண்டு வருட காலத்திற்கு பணியாளர் குவார்ட்டர்ஸ். நிலையம் மற்றும் சேவை கட்டிடங்களுக்கு தண்ணீர் வழங்கும் கட்டுப்பாட்டு வாலவுகளின் ஒழுங்குமுறை	11.30	22600
12	மதுரை ஒரு வருட காலத்திற்கு பணியாளர் குவார்ட்டர்ஸ், திலையம் மற்றும் சேவை கட்டிடங்கடித்த தன்னிர் வழங்கும் கட்டுப்பாட்டு வால்வுகளின் ஒழுங்குமுறை	26.17	52400
13	துரண்டு வருட காலத்திற்கு திண்டுக்கல் கொடைக்காணல் சாலை மற்றும் பழனி திலையங்களை உள்ள பணியாளர் குவரிட்டர்ஸ். நிலைய கட்டிடங்கள் மற்றும் சேவை கட்டிடங்களுக்கு தண்ணி வழங்கும் தண்ணி விதியோக அமைப்பின் கட்டுப்பாட்டு வால்வுகளின் ஒழுங்குமுறை	15.31	30600
	ியை முடிப்பதற்கான வ.எண். 1.2.3,4,5,9,10,11	8 13 - 24 compa	Lusseit

வ.எண். 6,7,8 & 12 - 12 மாதங்கள் அயிட்டங்கள் 13 மட்டுமே

கோட்ட ரயில்வே மேலாளர் / பணிகள் / மதுரை க் குடியாகத் கலைவரின் சார்பிலம் அவருக்காகவம் Follow us on : witter.com/GMSRailway

epaper.dinamani.com

00000